

Gal

Chapter 4

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Λέγω சொல்கிறேன் G3004	δὲ, -ஆனால் G1161	ἐφ' -மேல் G1909	ῥοσιν எவ்வளவு G3745	χρόνον காலம் G5550	ὁ -அந்த G3588	κληρονόμος சுதந்தரவாளி G2818	νήπιός குழந்தையாய் G3516
	ἐστίν, இருக்கிறான் G1510	ὀπίθεν ஒன்றும் G3762	διὰφέρει வேறுபடுவதில்லை G1308	δοῦλος, அடிமையிடமிருந்து G1401		κύριος உடைமையாளனாய் G2962		
	πάντων எல்லாவற்றுக்கும் G3956	ὧν; இருந்தும் G1510						

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை.

2	ἀλλὰ ஆனால் G0235	παρὸ -கீழ் G5259	ἐπατρόπονος காப்பாளர்களின்கீழ் G2012	ἐστίν, இருக்கிறான் G1510	καὶ -மற்றும் G2532	οἰκονόμος, மேலாளர்களின்கீழ் G3623	ἄχρι -வரை G0891
	τῆς -அந்த G3588	προθεσμίας நியமித்தகாலத்தின் G4287	τοῦ -அந்த G3588	πατρός. பிதாவின் G3962			

தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

3	ὅπως அவ்வாறே G3779	καὶ -கூட G2532	ἤματι, நாங்கள் G1473	ὅτε -போது G3753	ἵμεν இருந்தோம் G1510	νήπιος, குழந்தைகளாய் G3516	παρὸ -கீழ் G5259	τὰ -அந்த G3588
	στοιχεῖα மூலக்கூறுகளின்கீழ் G4747	τοῦ -அந்த G3588	κόσμου உலகத்தின் G2889	ἵμεθα இருந்தோம் G1510	δεδοσμένοι. அடிமைப்படுத்தப்பட்டவர்களாய் G1402			

அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் இந்த உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்தோம்.

4	ὅτε -போது G3753	δὲ -ஆனால் G1161	ἦλθεν வந்தது G2064	τὸ -அந்த G3588	πλήρωμα நிறைவானது G4138	τοῦ -அந்த G3588	χρόνου, காலத்தின் G5550	ἐξἠατέστελεν அனுப்பினார் G1821
	ὁ -அந்த G3588	Θεὸς தேவன் G2316	τὸν -அந்த G3588	Υἱὸν குமாரனை G5207	αὐτοῦ, அவருடைய G0846	γενόμενον ஆனவரை G1096	ἐκ -இருந்து G1537	γυναῖκος, சத்ரீயிடமிருந்து G1135
	γενόμενον ஆனவரை G1096	παρὸ -கீழ் G5259	νόμον, நியாயப்பிரமாணத்தின்கீழ் G3551					

நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

5 Ἰνα τοὺς ἅπασι νόμον ἔξαγοράσῃ,
 -அதனால் -அந்த -கீழ் நியாயப்பிரமாணத்தின்கீழ் உள்ளவர்களை மீட்டுக்கொண்டார்
[G2443](#) [G3588](#) [G5259](#) [G3551](#) [G1805](#)

Ἰνα τῆν πῖθιθεσίαν ἀπολάβωμεν.
 -அதனால் -அந்த குமாரர்த்தன்மையை பெற்றுக்கொள்வோம்
[G2443](#) [G3588](#) [G5206](#) [G0618](#)

காலம் நிறைவேறினபோது, பெண்ணிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

6 Ὅτι δὲ ἔσται πῖθι, ἔξαπέστειλεν ὁ Θεὸς τὸ
 -என்று -ஆனால் இருக்கிறீர்கள் குமாரர்களாய் அனுப்பினார் -அந்த தேவன் -அந்த
[G3754](#) [G1161](#) [G1510](#) [G5207](#) [G1821](#) [G3588](#) [G2316](#) [G3588](#)

Πνεῦμα τοῦ Ἰησοῦ αὐτοῦ, εἰς τὰς καρδίας ἡμῶν,
 ஆவியை -அந்த குமாரனின் அவருடைய -க்கு -அந்த இருதயங்களில் நம்முடைய
[G4151](#) [G3588](#) [G5207](#) [G0846](#) [G1519](#) [G3588](#) [G2588](#) [G1473](#)

κρᾶζον, Ἀββᾶ! ὁ Πατήρ!
 கதறுகிற அப்பா -அந்த பிதாவே
[G2896](#) [G0005](#) [G3588](#) [G3962](#)

மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார்.

7 ὥστε οὐκέτι εἶ
 -ஆகையால் இனி இருக்கிறாய் அடிமையாய் ஆனால் குமாரனாய் -என்றால்
[G5620](#) [G3765](#) [G1510](#) [G1401](#) [G0235](#) [G5207](#) [G1487](#)

δὲ πῖθι, καὶ κληρονομήσοις διὰ Θεοῦ.
 -ஆனால் குமாரனாய் -கூட சுதந்தரவாளியாய் -மூலமாக தேவன்மூலமாக
[G1161](#) [G5207](#) [G2532](#) [G2818](#) [G1223](#) [G2316](#)

ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.

8 Ἄλλὰ τότε μὲν οὐκ εἰδότες Θεὸν, ἔδωκεν
 ஆனால் அப்போது -உண்மையில் -அல்ல அறிந்து தேவனை அடிமைசெய்தீர்கள்
[G0235](#) [G5119](#) [G3303](#) [G3756](#) [G1492](#) [G2316](#) [G1398](#)

τοῖς φύσει μὴ οἴσταν θεοῖς;
 -அந்த இயல்பாய் -அல்லாத இருக்கிற தேவர்களை
[G3588](#) [G5449](#) [G3361](#) [G1510](#) [G2316](#)

நீங்கள் தேவனை அறியாமல் இருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களாக இல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தீர்கள்.

- 9
- | | | | | | | | |
|---|--|---|--|---|--|---|--|
| vῦν
இப்போது
G3568 | δὲ,
-ஆனால்
G1161 | γνόντες
அறிந்து
G1097 | Θεόν,
தேவனை
G2316 | μᾶλλον
மேலாக
G3123 | δὲ
-ஆனால்
G1161 | γυνωσθέντες
அறியப்பட்டு
G1097 | ὑπὸ
-ஆல்
G5259 |
| Θεοῦ,
தேவனால்
G2316 | παῦς
எப்படி
G4459 | ἐπιστρέφετε
திரும்புகிறீர்கள்
G1994 | πάλιν
மீண்டும்
G3825 | ἐὰν
-நோக்கி
G1909 | τὰ
-அந்த
G3588 | ἀσθενῆ
பலவீனமான
G0772 | καὶ
-மற்றும்
G2532 |
| παυχὰ
ஏழையான
G4434 | στοιχεῖα,
மூலக்கூறுகளை
G4747 | οἷς
-அவைகளுக்கு
G3739 | πάλιν
மீண்டும்
G3825 | ἄνωθεν
மேலிருந்து
G0509 | δοξαπέλει
அடிமைசெய்ய
G1398 | | |
- θέλετε?
விரும்புகிறீர்களா
[G2309](#)

இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலன் இல்லாததும் வெறுமையானதுமான அந்த வழிபாடுகளுக்கு நீங்கள் மீண்டும் திரும்பி, மீண்டும் அவைகளுக்கு அடிமைகளாவதற்கு விரும்புகிறது ஏன்?

- 10
- | | | | | | |
|--|---|--|---|--|--|
| ἡμέρας
நாட்களை
G2250 | παρατηρεῖσθε,
கவனிக்கிறீர்கள்
G3906 | καὶ
-மற்றும்
G2532 | μῆνας,
மாதங்களையும்
G3376 | καὶ
-மற்றும்
G2532 | καιρῶν,
பருவகாலங்களையும்
G2540 |
| καὶ
-மற்றும்
G2532 | ἐνιαυτῶν.
ஆண்டுகளையும்
G1763 | | | | |

நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் கடைபிடித்து வருகிறீர்களே.

- 11
- | | | | | | |
|---|--|--|---|--|---|
| φοβῶμαι
பயப்படுகிறேன்
G5399 | ὑμᾶς,
உங்களை
G4771 | μὴ
-அல்லாமல்
G3361 | πας
ஒருவேளை
G4459 | εἰκῆ
வீணாக
G1500 | κεκοιτάκα
உழைத்தேனோவென்று
G2872 |
| εἰς
-க்கு
G1519 | ὑμῶν.
உங்களில்
G4771 | | | | |

நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாகப் போனதோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

- 12
- | | | | | | | | |
|---|---|---|--|---|-------------------------------------|--|---|
| Γίνεσθε
ஆகுங்கள்
G1096 | ὡς
-போல
G5613 | ἐγώ,
நான்
G1473 | ὅτι
-ஏனெனில்
G3754 | καὶ
நானும்
G2504 | ὡς
-போல
G5613 | ὑμεῖς,
உங்களைப்போல
G4771 | ἀδελφοί;
சகோதரர்களே
G0080 |
| δέομαι
வேண்டுகொள்கிறேன்
G1189 | ὑμῶν:
உங்களிடமிருந்து
G4771 | οὐδὲν
ஒன்றும்
G3762 | με
என்னை
G1473 | ἠδικήσατε.
அநீதிசெய்யவில்லை
G0091 | | | |

சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை.

- 13
- | | | | | | | |
|---|---|--|---|--|---------------------------------------|---|
| οἶδατε
அறிவீர்கள்
G1492 | δὲ
-ஆனால்
G1161 | ὅτι
-என்று
G3754 | δι'
-மூலமாக
G1223 | ἀσθενέων
பலவீனத்தை
G0769 | τῆς
-அந்த
G3588 | σαρκός,
மாம்சத்தின்
G4561 |
| ἐπηγγέλσαμην
நற்செய்திஅறிவித்தேன்
G2097 | ὑμῖν
உங்களுக்கு
G4771 | τὸ
-அந்த
G3588 | πρότερον;
முன்னம்
G4386 | | | |

உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன்.

நல்லக் காரியத்திற்காக, நான் உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமில்லை, எப்பொழுதும் வைராக்கியம் கொள்வது நல்லதுதான்.

- 19 τέννα πίள்ளைகளே
[G5043](#)
- μου, என்னுடைய
[G1473](#)
- οἱ -அவர்களை
[G3739](#)
- πάντες மீண்டும்
[G3825](#)
- ὅτι, பிரசவவேதனைப்படுகிறேன்
[G5605](#)
- μύχις -வரை
[G3360](#)

οὐ -அதை
[G3739](#)

μολύβη -உருவாகும்
[G3445](#)

Χριστός கிறிஸ்து
[G5547](#)

ἐν -இல்
[G1722](#)

ὑμῖν -- உங்களில்
[G4771](#)

என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரைக்கும் உங்களுக்காக மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;

- 20 ἦθελον விரும்பினேன்
[G2309](#)
- δὲ -ஆனால்
[G1161](#)
- παρεῖναι இருக்க
[G3918](#)
- παρὸς -உடன்
[G4314](#)
- ὑμῶν உங்களிடத்தில்
[G4771](#)
- ἔργα, இப்போது
[G0737](#)
- καὶ -மற்றும்
[G2532](#)
- ἀλλάξαι மாற்ற
[G0236](#)

τῆν -அந்த
[G3588](#)

φωτῆν குரலை
[G5456](#)

μου, என்னுடைய
[G1473](#)

ὅτι -ஏனெனில்
[G3754](#)

ἀποροῦμαι திகைப்படுகிறேன்
[G0639](#)

ἐν -இல்
[G1722](#)

ὑμῖν. உங்களில்
[G4771](#)

உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்.

- 21 λέγετέ சொல்லுங்கள்
[G3004](#)
- μοι, எனக்கு
[G1473](#)
- οἱ -அந்த
[G3588](#)
- ὑμῶν -கீழ்
[G5259](#)
- νόμον நியாயப்பிரமாணத்தின்கீழ்
[G3551](#)
- θέλοντες விரும்புகிறவர்களே
[G2309](#)

εἶναι, இருக்க
[G1510](#)

τὸν -அந்த
[G3588](#)

νόμον நியாயப்பிரமாணத்தை
[G3551](#)

ὅτι -அல்ல
[G3756](#)

ἀκούετε? கேள்கிறீர்களா
[G0191](#)

நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.

- 22 γέγραπται எழுதப்பட்டிருக்கிறது
[G1125](#)
- ὑὰρ, -ஏனெனில்
[G1063](#)
- ὅτι -என்று
[G3754](#)
- Ἄβρααμ ஆபிரகாம்
[G0011](#)
- δύο இரண்டு
[G1417](#)
- πλοῦς குமாரர்களை
[G5207](#)

ἔσχεν; உடையவனாயிருந்தான்
[G2192](#)

εἶνα ஒருவனை
[G1520](#)

ἐκ -இருந்து
[G1537](#)

τῆς -அந்த
[G3588](#)

πατρίσκης, அடிமைப்பெண்ணிடமிருந்து
[G3814](#)

καὶ -மற்றும்
[G2532](#)

εἶνα ஒருவனை
[G1520](#)

ἐκ -இருந்து
[G1537](#)

τῆς -அந்த
[G3588](#)

ἐλευθέρως. சுதந்தரப்பெண்ணிடமிருந்து
[G1658](#)

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன்.

- 23 ἄλλ' ஆனால்
[G0235](#)
- ὁ -அந்த
[G3588](#)
- μὲν -உண்மையில்
[G3303](#)
- ἐκ -இருந்து
[G1537](#)
- τῆς -அந்த
[G3588](#)
- πατρίσκης, அடிமைப்பெண்ணிடமிருந்து
[G3814](#)
- κατὰ -படி
[G2596](#)

σάρκα மாம்சத்தின்படி
[G4561](#)

γενένηται; பிறந்தான்
[G1080](#)

ὁ -அந்த
[G3588](#)

δὲ -ஆனால்
[G1161](#)

ἐκ -இருந்து
[G1537](#)

τῆς -அந்த
[G3588](#)

ἐλευθέρως, சுதந்தரப்பெண்ணிடமிருந்து
[G1658](#)

δι' -மூலமாக
[G1223](#)

ἡ τῆς -அந்த
[G3588](#)

ἐπαγγελίας -- வாக்குத்தத்தத்தின்மூலமாக
[G1860](#)

அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தின்படி பிறந்தான்.

24	ἀπειρά -அவைகள் G3748	ἔστιν இருக்கின்றன G1510	ἀλληγοροῦμενα: உபமானமாயிருக்கின்றன G0238	αἵτια இவைகள் G3778	γάρ -ஏனெனில் G1063		
	εἶπεν இருக்கின்றன G1510	δύο இரண்டு G1417	δαθίῃκαι, உடன்படிக்கைகள் G1242	μία ஒன்று G1520	μὲν -உண்மையில் G3303	ἀπὸ -இருந்து G0575	
	ὄρουσ மலையிலிருந்து G3735	Σινῶ, சீனாயின் G4614	εἰς -க்கு G1519	δοιλείαν அடிமைத்தனத்துக்கு G1397	γεννώσα, பிறப்பிக்கிற G1080	ἦτις -அது G3748	ἔστιν இருக்கிறது G1510
	Ἄγάρ. ஆகார் G0028						

இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே.

25	τὸ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	Ἄγάρ ஆகார் G0028	Σινῶ சீனாய் G4614	ὄρουσ மலையாயிருக்கிறது G3735	ἔστιν, இருக்கிறது G1510	ἐν -இல் G1722	τῇ -அந்த G3588
	Ἀραβία, அரேபியாவில் G0688	σοστοιχῆ ஒத்திருக்கிறது G4960	δὲ -ஆனால் G1161	τῇ -அந்த G3588	νῦν இப்போதைய G3568	Ἰερουσαλήμ, எருசலேமுடன் G2419		
	δοιλείαι அடிமைசெய்கிறது G1398	γὰρ -ஏனெனில் G1063	μετὰ -உடன் G3326	τῶν -அந்த G3588	τέκνων பிள்ளைகளின் G5043	αὐτῆς; அவளுடைய G0846		

ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே.

26	ἡ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	ἄνω மேலுள்ள G0507	Ἰερουσαλήμ, எருசலேம் G2419	ἐλεοθέρῳ சுதந்தரமாயிருக்கிறது G1658	ἔστιν, இருக்கிறது G1510	ἦτις -அது G3748
	ἔστιν இருக்கிறது G1510	μῆτις தாயாய் G3384	ἦμῶν. நம்முடைய G1473				

மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.

27	γέγραπται எழுதப்பட்டிருக்கிறது G1125	γάρ, -ஏனெனில் G1063	Εὐφράσθητε, மகிழ்சியடை G2165	σαῖρα ἢ மலடியே -அந்த G4723 G3588	ὁ -அல்ல G3756	τίκτουσα; பெற்றெடுக்கிற G5088		
	ῥήξον உரக்கமிடு G4486	καὶ -மற்றும் G2532	βήσον, கதறு G0994	ἢ -அந்த G3588	ὁκ -அல்ல G3756	ὠδίνουσα; பிரசவவேதனைப்படுகிற G5605	ὄτι -ஏனெனில் G3754	
	παλλὰ அதிகமான G4183	τὰ -அந்த G3588	τέκνα பிள்ளைகள் G5043	τῆς -அந்த G3588	ἐρήμου தனிமையானவளின் G2048	μᾶλλον, மேலாக G3123	ἢ -அல்லது G2228	τῆς -அந்த G3588
	ἐχόσθη உடையவளின் G2192	τὸν -அந்த G3588	ἄνδρα. கணவனை G0435					

அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது.

28	ῥῆμαίς நீங்கள் G4771	δὲ, -ஆனால் G1161	ἁδελφοί, சகோதரர்களே G0080	κατὰ -படி G2596	Ἰσοῦκ, ஈசாக்கைப்போல G2464	ἐπαγγελίας வாக்குத்தத்தத்தின் G1860
	τέκνα பிள்ளைகள் G5043	ἐστὲ. இருக்கிறீர்கள் G1510				

சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம்.

29	ἀλλ’ ஆனால் G0235	ὡσαυτ -எவ்வாறு G5618	τότε அப்போது G5119	ὁ -அந்த G3588	κατὰ -படி G2596	σάρκα மாம்சத்தின்படி G4561	γεννηθεὶς, பிறந்தவன் G1080
	ἐδίωκεν துன்பப்படுத்தினான் G1377	τὸν -அந்த G3588	κατὰ -படி G2596	Πνεῦμα, ஆவியின்படி G4151	ὁπτως அவ்வாறே G3779	καὶ -கூட G2532	ἑνὶ இப்போதும் G3568

ஆனாலும் சரீரத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.

30	ἀλλὰ ஆனால் G0235	τί என்ன G5101	λέγει சொல்கிறது G3004	ἢ -அந்த G3588	γραφή? வேதம் G1124	Ἐκβαλε தூரத்து G1544	τῆν -அந்த G3588	παίδισκην அடிமைப்பெண்ணையும் G3814
	καὶ -மற்றும் G2532	τὸν -அந்த G3588	ἑνὶ குமாரனையும் G5207	ἀπ’αὐτοῦ; அவளுடைய G0846	ὁ -அல்ல G3756	γὰρ -ஏனெனில் G1063	μὴ -அல்லாமல் G3361	
	κληρονομήσει சுதந்திரிப்பான் G2816	ὁ -அந்த G3588	ἑνὶ குமாரன் G5207	τῆς -அந்த G3588	παίδισκην, அடிமைப்பெண்ணின் G3814	μετὰ -உடன் G3326	τοῦ -அந்த G3588	ἑνὶ குமாரனின் G5207
	τῆς -அந்த G3588	ἐλευθερίας. சுதந்தரப்பெண்ணின் G1658						

அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுதந்திரமுள்ளவளுடைய மகனோடு வாரிசாக இருப்பதில்லை; ஆகவே, அடிமையானவளையும், அவளுடைய மகனையும் வெளியே தள்ளு என்று சொல்லுகிறது.

31	δὶ,	ἄδελφοί,	ὄκ	ἐσμεν	παυρίσκη	τέκνα,
	-ஆகையால்	சகோதரர்களே	-அல்ல	இருக்கிறோம்	அடிமைப்பெண்ணின்	பிள்ளைகளாய்
	G1352	G0080	G3756	G1510	G3814	G5043
	ἀλλὰ	τῆς	ἐλευθέρου.			
	ஆனால்	-அந்த	சுதந்தரப்பெண்ணின்			
	G0235	G3588	G1658			

இப்படியிருக்க, சகோதரர்களே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாக இல்லாமல், சுதந்திரமுள்ளவளுக்கே பிள்ளைகளாக இருக்கிறோம்.